

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

ஸ்ரீ லங்கா யூத் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட் கம்பனியின் (“கம்பனி”) 2021 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு உரிய தகவல்களையும் உள்ளடக்கி நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2021 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

எனது அறிக்கையின் மறுப்பு அபிப்பிராயத்திற்கான 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன். அதற்கிணங்க கம்பனியின் நிதிக்கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் ஒன்றை நான் தெரிவிக்கவில்லை.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் நிதி நிலைமை அறிக்கை, விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள அளவுசார் உருப்படிகளை மாற்று முறைகள் மூலம் உறுதிப்படுத்தவோ அல்லது சரிபார்க்கவோ என்னால் முடியவில்லை. எனவே நிதி நிலைமை அறிக்கையை தயாரிக்கும் பெறுமதிகள் அல்லது உருப்படிகள், விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத பெறுமதிகள் அல்லது கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக ஏதேனும் சரிசெய்தல் செய்யப்பட வேண்டுமா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனிஅதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வை மேற்கொண்டு கணக்காய்வாளர் அறிக்கையை வழங்குதல் எனது பொறுப்பாகும். எவ்வாறாயினும் மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படைப் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றினை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமைகள்

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 01 – நிதிக்கூற்றுக்களை சமர்ப்பித்தல் நியமத்தின் 32 ஆம் பந்தியின் பிரகாரம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஒன்றுக்கொன்று ஈடுசெய்ய முடியாதிருந்த போதும் அதற்கு முரணாக மீள கிடைக்க வேண்டிய கேள்வி வைப்பு வரவு மீதியான ரூபா 2.45 மில்லியன் அக்கணக்கில் செலவு மீதியான ரூபா 0.47 மில்லியனில் ஈடுசெய்யப்பட்டு அது ரூபா 1.98 மில்லியன் ஆகக் காண்பிக்கப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 01 இன் பிரகாரம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஈடுசெய்ய முடியாதிருந்தமை காண்பிக்கப்பட்டுள்ளமையால் எதிர்காலத்தில் அவ்வாறு மேற்கொள்வதில்லை என அறியத்தருகின்றோம்.	இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) இலங்கை நிதி அறிக்கையிடல் நியம இலக்கம் 07 – நிதி மூலங்களை வெளிப்படுத்தும் நியமத்தின் பிரகாரம் பொறுப்புக்களுக்காக பிணை வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த வேண்டியிருந்த போதிலும் கம்பனியால் ரூபா 1.60 மில்லியன் பெறுமதியுடைய நிலையான வைப்புக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிணைக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும் அது	ஏற்றுக்கொள்கின்றோம். கணக்குகளில் நிலையான வைப்பு வெளிநாட்டு பிரிவின் வேலை வாய்ப்பு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிணை வைத்தமை எதிர்வரும் ஆண்டுகளில் வெளிப்படுத்தப்படும்.	இலங்கை கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தொடர்பாக நிதிக்கூற்றுக்களில்
வெளிப்படுத்தப்படவில்லை.

- (இ) இலங்கை கணக்கீட்டு நியமம் 12 – வருமான வரி நியமத்தின் 15 மற்றும் 16 ஆம் பந்திகளின் பிரகாரம் கம்பனியால் தற்காலிகமாக அறவிடக்கூடிய வரியில் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு மீளாய்வாண்டிற்காக பிற்போட்ட ரீதியிலான வரி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் இனங்கண்டு நிதிக்கூற்றுக்களில் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை. ஏற்றுக்கொள்கின்றோம். வரி ஆலோசனையாளரை சேர்த்துக் கொள்வதற்காக பணிப்பாளர் சபை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன் அதற்கான கூறுவிலைகள் கோருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஈ) இலங்கை கணக்கீட்டு நியமம் 19 – ஊழியர் நலன்கள் நியமத்தின் 01 ஆம் பந்தியின் பிரகாரம் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய ஊழியர் நலன்களுக்கான பொறுப்புக்கள் இனங்காண வேண்டியிருந்த போதிலும் கம்பனியால் 09 உத்தியோகத்தர்களுக்காக செலுத்த வேண்டிய ரூபா 436,800 இற்காக பணிக்கொடை ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஏற்றுக்கொள்கின்றோம். பணிக்கொடை ஒதுக்கீடுகளை கணக்கீடு செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (உ) இலங்கை கணக்கீட்டு நியமம் 36 – சொத்து இழப்புக்கள் நியமத்தின் 9 ஆம் பந்தியின் பிரகாரம் ரூபா 182.60 மில்லியன் பெறுமதியுடைய வியாபாரம் மற்றும் ஏனைய பெற வேண்டியவைகளுக்காக வருடாந்த இழப்பீட்டு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஏற்றுக்கொள்கின்றோம். 2022/2023 நிதியாண்டிற்குரிய இழப்பீட்டு மதிப்பீடு ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (ஊ) இலங்கை கணக்கீட்டு நியமம் 37 – ஒதுக்கீடுகள், நிகழ்த்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழ்த்தக்க சொத்துக்கள் நியமத்தின் 86 ஆம் பந்தியின் பிரகாரம் நிகழ்த்தக்க பொறுப்புக்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்த வேண்டியிருந்த போதிலும் கம்பனிக்கு எதிராக தொடரப்பட்ட 03 வழக்குகள் தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வில்லை. ஏற்றுக்கொள்கின்றோம். 2021/2022 நிதிக்கூற்றுக்களில் நிகழ்த்தக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறையாபடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
நிதி நிலைமைக் கூற்றில் 2021 மார்ச் 31 இல் உள்ளவாறு ரூபா 3.8 மில்லியன் கையில் உள்ள காசு மீதி காண்பிக்கப்பட்டிருந்த போதிலும் அந்த மீதி பெளதீக ரீதியில் காணப்படாது இருந்தமை கணக்காய்வில் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் நிதி நிலைமை கூற்றில் காட்டப்பட்ட நடைமுறைச் சொத்துக்கள் அப்பெறுமானத்தால் மிகைக் கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.	இதற்காக கணக்காய்வு முகாமைத்துவக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதற்குரிய பழைய ஆண்டுகளின் பதிவேடுகள் மற்றும் தகவல்கள் கண்டறியப்படுகின்றது.	பொறுப்பு வாய்ந்த தரப்பினரை இனங்கண்டு நட்டத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

விடயம்	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி	நேரொத்த அறிக்கையின் பிரகாரம் பெறுமதி	வேறுபாடு	முகாமைத்து வத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
	(ரூபா மில்லியன்)	(ரூபா மில்லியன்)	(ரூபா மில்லியன்)		
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு செலுத்த வேண்டிய மீதி	1.34	இல்லை	1.34	ஏற்றுக் கொள்கின்றோம். இது தொடர்பாக பெறுமதியை உறுதிப்படுத்துவதற்கு உரிய எழுத்து மூல சான்றுகள் கண்டறியப்படுவதுடன் இது தொடர்பான அறிக்கை தயாரித்து பணிப்பாளருக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	அறவிட வேண்டிய மீதிகளை தாமதம் இன்றி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.4 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

விடயம்	தொகை (ரூபா மில்லியன்)	சமர்ப்பிக்கப்படாத கணக்காய்வு சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
நிலையான சொத்துக்கள், இருப்பு, பெறுமானத் தேய்வு, ஏனைய பெற வேண்டியவைகள், ஊழியர் கடன், விழா முற்பணம், இடர் கடன், வருமான வரி, மிகைக் கட்டணம் பதிவழித்தல் மற்றும் நாட்குறிப்புக்கள் 194 இற்கு உரிய சான்றுகள் சமர்ப்பிக்காமையின் காரணமாக அந்த விடயங்களை திருப்பதிகரமாக சான்றுறுதிப் படுத்துவதற்கோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாதிருந்தது.	328.45	உரிய பதிவேடுகள், பட்டோலைகள், மீதி உறுதிப்படுத்தல், நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்கள் மற்றும் அதற்குரிய பயன்பாட்டுப் பதிவேடுகள்	ஏற்றுக் கொள்கின்றோம். 2021/2022 நிதி ஆண்டுகளின் உரிய சகல மீதிகளையும் உறுதிப்படுத்துதல் மற்றும் சகல பட்டோலைகளும் கணக்காய்வுக்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	கணக்காய்வு மேற்கொள்வதற்கு உரிய சான்றுகள் உரிய பிரகாரம் தாமதம் இன்றி சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், இணங்காமைகள் பிரமாணங்களுடனான தொடர்பு	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டம் மற்றும் 2003 யூன் 02 ஆந் திகதிய பிஈஐ-12 பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 6.5.1 ஆம் பிரிவு	அரசு கம்பனிகளின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் கணக்காண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் கம்பனியால் 2020/2021 கணக்காண்டிற்குரிய	ஏற்றுக்கொள்கின்றோம். சட்டம் மற்றும் தற்போது சுற்றறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் தயாரித்து நடவடிக்கை கணக்காய்வாளர் எடுத்தல் தலைமை வேண்டும். அதிபதிக்காக சமர்ப்பிக்கப்படுகின்றது.

நிதிக்கூற்றுக்கள் 2025
சனவரி 22 ஆம் திகதி
அதாவது 03
வருடங்களும் 06
மாதங்களும் தாமதத்தின்
பின்னர்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 41(2)(எ) பிரிவு மற்றும் இலக்கம் பீஈஐ 31 என்ற 2005 யூலை 01 ஆந் திகதி பொது முயற்சிகள் சுற்றறிக்கை மீளாய்வாண்டின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு கூட்டம் நடாத்தப் பட்டிருக்கவில்லை. ஏற்றுக்கொள்கின்றோம். கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- (இ) 2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய அரசு நிதி சுற்றறிக்கை இலக்கம் 2020/01 இன் மூலம் திருத்தப்பட்ட நிதிப்பிரமாணம் 371(2)(ஆ) உத்தியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முற்பணத் தொகை வழங்கப்படுகின்ற பணிகள் நிறைவு பெற்ற உடன் தீர்த்து வைக்க வேண்டியிருந்த போதிலும் 2021 மார்ச் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 2.30 மில்லியன் மீதியில் காணப்படுகின்ற மீளாய்வாண்டில் வழங்கப்பட்ட ரூபா 1.07 மில்லியன் முற்பணம் மற்றும் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட ரூபா 1.22 மில்லியன் முற்பணம் என்பவற்றை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஏற்றுக்கொள்கின்றோம். தற்போது வரையில் முற்பணம் வழங்குதல் வ ரையறுக்கப்பட்டுள்ளது. நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 3.92 மில்லியன் பற்றாகுறையாக இருந்ததுடன் அதற்கு எதிராக கடந்த ஆண்டின் மிகை ரூபா 3.61 மில்லியன் ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 7.53 மில்லியன் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது சகல வருமான மூலங்களில் இருந்தும் கிடைத்த வருமானம் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் முக்கிய பகுப்பாய்வு

மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பகுப்பாய்வு செய்து அதிகரித்தல் அல்லது குறைவுகளின் பெறுமதி அந்த சதவீதத்துடன் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.

விபரம்	2021 மார்ச் 31 இல் உள்ளவாறு பெறுமதி (ரூபா மில்லியன்)	2020 மார்ச் 31 இல் உள்ளவாறு பெறுமதி (ரூபா மில்லியன்)	வேறுபாடு சாதகம் (பாதகம்) (ரூபா மில்லியன்)	சதவீதம் /
வருமானம்				
பாதுகாப்பு சேவை	81.10	91.84	(10.74)	11.69
சுத்திகரிப்பு சேவை	30.72	33.64	(2.92)	8.68
சிறுநுண்ணிச்சாலை வருமானம்	24.61	35.25	(10.64)	30.18
அச்சிடல் வருமானம்	6.06	11.56	(5.50)	47.57
செலவினம்				
பாதுகாப்பு சேவை	80.54	89.03	8.49	9.54
சுத்திகரிப்பு சேவை	22.25	26.36	4.11	15.59
சிறுநுண்ணிச்சாலை வருமானம்	33.94	37.30	3.37	9.02
அச்சிடல் செலவினம்	10.46	14.64	4.18	28.55

இது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீளாய்வாண்டின் போது கம்பனியின் வருமான வழிகள் வீழ்ச்சிக்கு உட்பட்டமையால் அந்த வருமான வழிகளை கட்டியெழுப்புவது தொடர்பில் முகாமைத்துவம் கவனம் செலுத்துதல் வேண்டும். மேலும் கம்பனியின் மொத்த வருமானம் ரூபா 142,492,276 ஆக இருந்ததுடன் அதில் ரூபா 12,555,773 ஆன 91 சதவீதத்தை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சேவை வழங்கியதால் உழைக்கப்பட்டிருந்தமையால் கம்பனி பிரதான இலக்கிடப்பட்ட பணிகளில் இருந்து வருமானத்தை உழைப்பது தொடர்பில் கம்பனி கவனம் செலுத்தாது இருந்தமை கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.

2.3 விகிதாசார பகுப்பாய்வு

கணக்காய்வுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டுகளுக்காக கம்பனியின் இலாப வீதம் யாவும் மறைப் பெறுமதியைக் கொண்டதுடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்து அந்த விகிதம் கீழே காண்பிக்கப்படுகின்றது.

இலாப விகிதம்	2020/2021 (சதவீதம்)	வருடம் 2019/2020 (சதவீதம்)	வருடம்
செயற்பாட்டு இலாப விகிதம்	(2.73)	3.08	
தேறிய இலாப விகிதம்	(2.76)	2.10	
சொத்துக்கள் நலன் விகிதம்	(2.05)	2.76	
மூலதன விளைவு விகிதம்	(4.76)	6.19	

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
நிதிக்கூற்றுக்களில் ரூபா 1.28 மில்லியன் பெறுமதியுடைய இனங்காணப்படாத வைப்பு மீதி ஒன்றை இனங்கண்டு தேவையான சீராக்கங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	ஏற்றுக்கொள்கின்றோம். 2017 ஆம் ஆண்டு முதல் இனங்காணப்படாத வங்கி வைப்பாக இந்த மீதி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.	இனங்காணப்படாத மீதிகளை இணக்கம் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
அங்கீகரிக்கப்பட்ட பதவியணியொன்று இன்றி கம்பனியால் உத்தியோகத்தார்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு முன்னைய ஆண்டின் போது ரூபா 3.90 மில்லியனும், மீளாய்வாண்டின் போது ரூபா 3.70 மில்லியனும் ஆக கூட்டுமொத்தமாக ரூபா 7.6 மில்லியன் சம்பளம் மற்றும் பதிகளாக செலுத்தப்பட்டிருந்தது.	ஏற்றுக்கொள்கின்றோம். கம்பனியில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் இன்றி உத்தியோகத்தார்கள் முன்னாள் இருந்த தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.	பதவியணியினர் சரியான அங்கீகாரத்துடன் சேர்க்கப்படல் வேண்டும்.